

முக்கிய வார்த்தைகள்:
பெற்றோர்கள்
முதுமைப் பருவம்
பலவீனம்
அக்கறை செலுத்துதல்



இஸ்லாமிய சமய மன்றம் (சிங்கப்பூர்)

வெள்ளிக்கிழமைப் பிரசங்கம்

14 நவம்பர் 2025 / 23 ஜமாதில் அவ்வல் ஹிஜிரி 1447

நமது பெற்றோர்கள் மூலம் சொர்க்கத்தை அடைதல்

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِي هَدَانَا اِلٰى طَرِيقِ الْاِيْمَانِ، وَمَنْحَ فِي صَلُوْرِنَا السَّكِيْنَةَ
وَالَاَطْمِيْنَانَ. اَشْهَدُ اَنْ لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهٗ، وَاَشْهَدُ اَنَّ سَيِّدَنَا
مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ. اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِهٖ
وَاَصْحَابِهٖ اَجْمَعِيْنَ. اَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ اللّٰهِ، اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقَاتِهٖ، فَقَدْ فَازَ
الْمُتَّقُوْنَ.

அன்பும் அருளுமிக்க ஜமாஅத்தார்களே!

”தக்வா” [இறை பக்தியைப்] பெற்று, அல்லாஹ் சுபஹானஹு வதஆலாவை நினைவில் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் அனைத்து கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுடன், அவன் தடுத்துள்ள அனைத்து விஷயங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்; இவ்வுலகம் தற்காலிகமானது, மறுமை வாழ்க்கைதான் நிரந்தரமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நமது பெற்றோர்களின் திருப்தியைப் பெற்று, சொர்க்கத்தை அடைய முயலுங்கள்; அதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தியையும் பெறுங்கள்; அனைத்து வகையானத் தீங்குகளை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக; இறை பக்தியின் வாசல்களின் பால் நமக்கு வழிகாட்டுவானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

அன்பிற்குரிய எனது சகோதரர்களே!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, திருக்குர்ஆனின் "அர்-ரூம்" எனும் அத்தியாயத்தின் பின்வரும் 54-வது வசனத்தில் கூறுகிறான்:

* اللَّهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ
جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً يَخْلُقُ مَا يَشَاءُ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ ﴿٥٤﴾

பொருள்: "அல்லாஹ் தான், உங்களை [ஆரம்பத்தில்] பலஹீனமான நிலையில் படைக்கின்றான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தையும் உங்களுக்கு உண்டாக்குகிறான்; [அந்தப்] பலத்திற்குப் பின் பலஹீனத்தையும் நரையையும் [அதாவது, முதுமையையும்] அவனே உண்டாக்குகிறான். தான் நாடியதை அவன் படைக்கின்றான் -அவனே எல்லாம் அறிந்தவன்; பேராற்றலுடையவன்"

சகோதரர்களே, தற்போது ஓதிக் காண்பிக்கப்பட்ட திருக்குர்ஆன் வசனத்தின் ஆழமானப் பொருளில் கவனம் செலுத்துவோமாக! அல்லாஹ்வின் அருளால், நாம் நமது வாழ்க்கைப் பயணத்தை பலஹீனமான, ஆதரவற்ற மனிதர்களாக ஆரம்பிக்கின்றோம்; அல்லாஹ்வின் அருளால் நாம் வளர்கிறோம்; ஆற்றலையும் பெறுகிறோம். மேலும் அவனது அருளால் நாம் முதுமையை அடைந்ததும் மீண்டும் பலஹீனமாகி விடுகிறோம்.

இன்று நம்மில் சிலர், ஆற்றலுடனும் இளமைத் துடிப்புடனும் காணப்படலாம்; ஆனால், ஏற்கனவே ஆற்றலையும் சக்தியையும் பெற்றிருந்த மற்ற சிலரோ தமது சக்தியையும் ஆற்றலையும் இழந்து வருவதைக் காண்கிறோம்.

வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றுள்ள பிள்ளைகள், பத்து ஆண்டுகளுக்கு முன்பாக தமது பெற்றோர்களின் முகங்கள் எப்படி இருந்தன; தற்போது அவர்களின் முகங்கள் எப்படி உள்ளன என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்கட்டும். தமது பெற்றோர்களிடம் முதுமையின் அடையாளங்கள்

படிப்படியாக ஏற்படுவதை அவர்கள் காணலாம். அவர்களின் உடல்கள் பலஹீனமடைவதையும், அவர்களின் முடிகள் வெள்ளையாக மாறுவதையும், அவர்களில் சிலரிடம் மறதி ஏற்படுவதையும் காணலாம்.

முதுமைப் பருவத்தின் இந்த அடையாளங்கள், இவ்வுலக வாழ்க்கையின் நிலையற்றத் தன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன. மேலும், பெற்றோர்கள் நம்முடன் இருக்கும் போது அவர்களின் திருப்தியைப் பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன எனவும் நினைவூட்டுகின்றன.

அன்பிற்குரிய சகோதரர்களே!

நமது பெற்றோர்கள் முதுமையை அடையும் போது, அவர்களின் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு அவர்களைப் பராமரிக்கும் வகையில் நமது வாழ்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குச் சிறந்த பராமரிப்பு கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இன்றைய "குத்பா" பிரசங்கமானது, வயது முதிர்ந்த நமது பெற்றோர்களுக்கு நமது அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் அவர்கள் விஷயத்தில் உண்மையாக அக்கறை செலுத்துவதற்காகவும் நான்கு நடைமுறை வழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றது. அவை நமக்குப் பயனுள்ள வழிமுறைகளாக அமையலாம்.

முதலாவதாக: பாதுகாப்பான வீட்டுச் சூழலை உறுதி செய்வது

பெற்றோர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதற்காக அவர்கள் வசிக்கும் இடத்தில் சிறிய அளவிலான மாற்றங்களைச் செய்ய வேண்டும். கைப்பிடிகள், கழிவறைகளில் வழுக்காத தரைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யலாம்; அல்லது அவர்கள் கீழே விழுந்து, காயமடைவதைத் தவிர்ப்பதற்கான உதவிகளையும் செய்யலாம். நடைபாதையில் உள்ள பாதைகள் மற்றும் பெற்றோர்களின் அறைகள் ஆகியவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான முக்கியமானப் பொருட்களை, அவர்கள் எளிதில் அடைந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும்.

இரண்டாவதாக: அவர்களின் ஆன்மீக நலன் வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்தல்

பெற்றோர்களின் உடல்நலத்துக்கு ஏற்பாடு செய்வதுடன், அவர்களின் ஆன்மீக நலனும் பாதுகாக்கப்பட வேண்டும். உதாரணமாக, தொழுகையின் நேரத்தையும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்படும் "அதான்" ஆகியவற்றின் நேரத்தையும் அவர்களுக்கு நினைவூட்டுகின்ற கடிகாரம் ஒன்றை அவர்களுக்கு முன்பாக தொங்க விடப்படலாம். அதன் மூலம் தொழுகையுடன் அவர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தலாம். பெற்றோர்களுக்குச் சிறந்த சாதனங்களை, கருவிகளைக் கொடுத்து, அவற்றில் திருக்குர்ஆன் வசனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ஹதீதுகள், அன்றாடம் ஓதப்படும் துஆக்கள், பெற்றோர்களுக்குப் பிடித்தமான மார்க்க பிரசங்கங்கள் ஆகியவற்றை டவுன்லோடு [பதிவிறக்கம்] செய்து கொடுக்கலாம். அல்லது இந்த ஏற்பாடுகளை தொலைக்காட்சி சாதனத்திலும் செய்து கொடுக்கலாம். அதன் மூலம் அவர்களின் உள்ளங்கள் தொடர்ந்து அல்லாஹ்வின் நினைவில் இருப்பதற்கு ஏற்பாடு செய்யலாம்.

மூன்றாவதாக: அவர்களுக்கு உலக நிலவரங்கள் தெரிவதற்கு ஏற்பாடு செய்தல்

நமது பெற்றோர்கள் முதுமையை அடையும் போது அவர்களின் இயக்கம் குறைந்து விடுகிறது. எனவே வெளி உலக விவகாரங்களை அவர்களுக்குக் காட்டுவது நமது கடமையாக உள்ளது. அவர்களை நாம் தொடர்ந்து சந்திக்க வேண்டும்; நமது உண்மையான அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்; தாம் மதிப்படுகிறோம்; நினைவில் கொள்ளப்படுகிறோம் என அவர்கள் உணர்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அவர்கள் தமது நண்பர்களுடன் நேரடியாகவோ அல்லது "ஆன் - லைன்" மூலமாகவோ தொடர்புடன் இருப்பதற்கு நாம் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது அவர்கள் தமது சமூக வாழ்வில் தொடர்ந்து சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள்; தோழமையின் அரவணைப்பை அனுபவிப்பார்கள்.

அவர்கள் டிஜிடல் சாதனங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கும், "ஆன்-லைன்" வகுப்புகளில் கலந்து கொள்வதற்கும், அல்லது அவர்களுக்குப் பொருத்தமான சிறிய செயல்பாடுகளில் கலந்து கொள்வதற்கும் அவர்களை நாம் ஆர்வப்படுத்த வேண்டும். நமது பெற்றோர்கள் முதுமையை அடைந்து விட்ட போதிலும், வெளியில் அடிக்கடி செல்ல முடியாதவர்களாக ஆகி விட்ட போதிலும், அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் வாழ்க்கையின் நோக்கத்தை அனுபவிப்பதற்கும் தகுதிமிக்கவர்களாகவே இருக்கின்றார்கள்.

நான்காவதாக: அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் விஷயத்தில் நாம் கவனத்துடன் செயல்படுதல்

வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பராமரிப்பதற்கு நாம் முன்கூட்டியே தயாரிப்புடன் இருப்பது அவசியமாக உள்ளது. உதாரணமாக, உணவு மற்றும் மருந்துகளை அவர்கள் பயன்படுத்துவதற்கு, அன்றாடம் அல்லது வாரத்தில் ஒருமுறை சரிபார்ப்புப் பட்டியலைத் தயார் செய்ய வேண்டும்; எதுவும் கவனிக்கப்படாமல் விட்டு விடப்படக் கூடாது.

அவர்களின் நாடித் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்வதற்கு சாதாரணமான சுகாதார கண்காணிப்புக் கருவிகளை நாம் பயன்படுத்தலாம். இக்கருவிகள் குடும்பத்தார்களுக்கு மன அமைதியைத் தருபவையாகும். மருத்துவர்களையும், சுகாதார நிபுணர்களையும் அவர்கள் முறைப்படி சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அங்கு அவர்கள் செல்வதற்கு நாம் நேரடியாக உதவலாம். அவர்களுக்கு அதிகப்படியான உதவிகள் தேவைப்பட்டால், அவர்களை முறையாகக் கண்காணிக்கின்ற ஒரு பராமரிப்பாளரை நியமிக்கலாம்.

அன்பும் அருளுமிக்க ஜமாஅத்தார்களே!

ஒருமுறை, இறைத்தூதர்(ஸல்) அவர்கள்: "அவன் அழிந்து நாசமாகட்டும், அவன் அழிந்து நாசமாகட்டும், அவன் அழிந்து நாசமாகட்டும்" என மூன்று முறை கூறினார்கள்; அப்போது ஸஹாபாக்கள்: அல்லாஹ்வின் தூதரே! யாரைப் பற்றி இவ்வாறு கூறுகிறீர்கள்? எனக் கேட்டார்கள். "எவரொருவர், வயது முதிர்ந்த பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையோ

பெற்றிருந்தும் கூட, அவர்கள் மூலம் சொர்க்கத்தை அடைய முயற்சிக்கவில்லையோ அவரைப் பற்றித் தான் கூறுகிறேன்” என இறைத்தூதர்[ஸல்] அவர்கள் பதிலளித்தார்கள். [ஹதீதைப் பதிவு செய்து அறிவிப்பவர்: இமாம் முஸ்லிம் ரஹ்]

இறைத்தூதர்[ஸல்] அவர்கள் இவ்வாறு ஏன் கூறினார்கள்? பெற்றோர்கள், குறிப்பாக, வயது முதிர்ந்த பெற்றோர்கள் நமக்கு எப்போதும் அருள்களைத் தொடர்ந்து வழங்கும் ஆறுகளைப் போன்று இருக்கின்றார்கள். அவர்களுக்கு நாம் அன்புடனும் அக்கறையுடனும் பணிவிடை செய்து வந்தால், சொர்க்கம் எனும் வெகுமதி நமக்கு எளிதில் கிடைத்து விடும். இன்ஷாஅல்லாஹ்.

அன்பிற்குரிய எனது சகோதரர்களே!

ஒரு காலத்தில், தவழ்ந்து கொண்டிருந்த குழந்தையாக நாம் இருந்து, நடப்பதற்கு முயற்சித்த போது, நமது கைகளை நமது பெற்றோர்கள் பிடித்து உதவியது போல், அவர்கள் முதுமையை அடையும் போது அவர்களின் கரங்களை அதே உணர்வுடன் பிடித்துச் சென்று அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். ஒரு காலத்தில் நாம் பசியோடு இருந்த போது அவர்கள் நமக்கு உணவு புகட்டினார்கள்; அவர்கள் முதுமையை அடையும் போது அதே அன்பு மற்றும் கிருபையுடன் அவர்களுக்கு நாம் உணவு புகட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

பெற்றோர்கள் முதுமையை அடைந்து விட்ட காலங்களில், அவர்கள் நமது வாழ்க்கையில் எவ்வளவு பயனுள்ளவர்களாக இருந்தார்கள்; தற்போது இருக்கின்றார்கள் என்பதையும், நமக்கு எந்தளவு நன்மைகளை அவர்கள் செய்தார்கள் என்பதையும், நாம் எந்தளவு ஆழமாக அவர்களை நேசிக்கின்றோம் என்பதையும் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும். தாம் அன்பாகப் பராமரிக்கப்படுகிறோம்; நன்றாகக் கவனிக்கப்படுகிறோம் என அவர்கள் உணர்வதை நாம் உறுதி செய்ய வேண்டும். காலங்கள் கடந்த பின், நமது இந்த செயல்பாடுகள் நமது மிகச் சிறந்த நினைவுகளாக உருவெடுக்கும்.

அல்லாஹ் சுபஹானஹு வதஆலா, பெற்றோர்களுக்குத் தகுதியான வகையில் அவர்களைக் கண்ணியப்படுத்தும் ஆற்றலை நமக்கு வழங்குவானாக! மேலும் நம்மையும் நமது பெற்றோர்களையும் நமது பிரியத்திற்குரியவர்களையும் தனது உயர்ந்த சொர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக! அங்கு நாம் பிரிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவோமாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.

أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ، فَاسْتَغْفِرُوهُ إِنَّهُ هُوَ الْغَفُورُ
الرَّحِيمُ.

الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا كَمَا أَمَرَ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ. اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ. أَمَّا بَعْدُ، فَيَا عِبَادَ اللَّهِ، اتَّقُوا اللَّهَ تَعَالَى فِيمَا أَمَرَ، وَانْتَهُوا عَمَّا نَهَاكُمْ عَنْهُ وَزَجَرَ.

أَلَا صَلُّوا وَسَلِّمُوا عَلَى النَّبِيِّ الْمُصْطَفَى، فَقَدْ أَمَرَنَا اللَّهُ بِذَلِكَ حَيْثُ قَالَ فِي كِتَابِهِ الْعَزِيزِ: إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا. اللَّهُمَّ صَلِّ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ.

وَارْضَ اللَّهُمَّ عَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمُهْدِيِّينَ سَادَاتِنَا أَبِي بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ، وَعَنْ بَقِيَّةِ الصَّحَابَةِ وَالْقُرَابَةِ وَالتَّابِعِينَ، وَتَابِعِي التَّابِعِينَ، وَعَنْهُمْ مَعَهُمْ وَفِيهِمْ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ.

اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ، وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ، الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ. اللَّهُمَّ ادْفَعْ عَنَّا الْبَلَاءَ وَالْوَبَاءَ وَالْمُؤَلَّازِلَ وَالْمَحَنَ، مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، عَنِ بَلَدِنَا خَاصَّةً، وَسَائِرِ الْبُلْدَانِ عَامَّةً، يَا رَبَّ الْعَالَمِينَ. اللَّهُمَّ أَنْصُرْ إِخْوَانَنَا الْمُسْتَضْعَفِينَ فِي عَرَّةٍ وَفِي فَلَسْطِينَ وَفِي كُلِّ مَكَانٍ عَامَّةً، يَا أَرْحَمَ الرَّاحِمِينَ. اللَّهُمَّ بَدِّلْ خَوْفَهُمْ آمْنًا، وَحُزَنَهُمْ فَرَحًا، وَهَمَّهُمْ

فَرَجًا، يَا رَبَّ الْعَالَمِينَ. اَللّٰهُمَّ اكْتُبِ السَّلَامَ وَالْأَمْنَ وَالْأَمَانَ
لِلْعَالَمِ كُلِّهِ وَلِلنَّاسِ أَجْمَعِينَ. رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً،
وَقِنَا عَذَابَ النَّارِ.

عِبَادَ اللَّهِ، إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى، وَيَنْهَى عَنِ
الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ، فَادْكُرُوا اللَّهَ الْعَظِيمَ
يَذْكُرْكُمْ، وَاشْكُرُوهُ عَلَى نِعَمِهِ يَزِدْكُمْ، وَاسْأَلُوهُ مِنْ فَضْلِهِ يُعْطِكُمْ، وَلَذِكْرُ
اللَّهِ أَكْبَرُ، وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ.